



ஃபார்க்ஸ் கார்டு விண்ணப்பப் படிவம்

விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்கள்

முழுப் பெயர்* திரு./திருமதி./டாக்டர்.: _____ பிறந்த தேதி* DD / MM / YYYY

பாலினம்: ஆண்பெண்/திருநங்கை தாயாரின் முதல் பெயர்: _____ வாடிக்கையாளர் அடையாளச் சான்று: _____

பாஸ்போர்ட் எண்: _____

பாஸ்போர்ட் வழங்கிய தேதி: DD / MM / YYYY வழங்கிய இடம்: _____ பாஸ்போர்ட்டின் காலாவதி தேதி: DD / MM / YYYY

[illegible]

பிறந்த நாடு: _____ குடியறிமை / தேசியம்: _____

	நாட்டின் குறியீடு	மொபைல் எண்									
மொபைல் எண்:											

மின்னஞ்சல் அடையாளச் சான்று* _____

[illegible]

தனிநபர் குடிமகனாகிகரின் கார்டு வைத்திருப்பவராக இருக்கின்ற அமெரிக்காவை சேர்ப்பதற்கு; பலதரப்பட்ட நாடுகள் என்றாலஸ் டின் உடன் சேர்த்து அனைத்து நாடுகளின் பெயர்களையும் குறிப்பிடவும்

கார்டு வைத்திருப்பவரின் தொழில்: ஊதியம்/ சுய-வேலைவாய்ப்பு/ ஓய்வு பெற்றவர்/சுய-வேலைவாய்ப்புள்ள தொழில்முறையாளர்/ குடும்பத்தலைவர்/ அரசியல்வாதி/ மாணவர்/பிறர்_____

ஊதியம் பெறுகிறவர் என்றால், * வேலையில் இருப்பது பிணரவேட் லிமிடெட்/ பார்ட்னர்ஷிப்/ தனி உரிமையாளர்/ பொது நிறுவனம்/ பொதுத் துறை/ அரசாங்கம்/ பன்னாட்டு நிறுவனம்/ பிற _____

சுய வேலைவாய்ப்புள்ளவர் என்றால்*, முதல் _____ வருடங்கள் நிறுவனப் பதிவுசெய்யப்பட்ட தேதி: DD / MM / YYYY

வணிக வகை: உற்பத்தி/சேவை வழங்குநர்/ விவசாயம்/புல்லியன் அல்லது தங்கம் அல்லது நகை /பங்குத்தரகர்/ரியல் எஸ்டேட்/வர்த்தகர்/கடன் வழங்குநர்/ பிற

நிறுவனத்தின் வகை: தனி உரிமையாளர்/ கூட்டாளர் நிறுவனம்/ பிரைவேட் லிமிடெட் நிறுவனம்/ பொதுத்துறை நிறுவனம்/ பிற_____

சுய வேலைவாய்ப்பு தொழில்முறையாளர்*: மருத்துவர்/ சி.ஏ/ சி.எஸ்/ வழக்கறிஞர்/ கட்டடக்கலை நிபுணர்/ தகவல் தொழில்நுட்ப நிபுணர்/ பிற_____

நிகர ஆண்டு வருமானம்: <1 லட்சம் 1 லட்சம் - 5 லட்சம் 5 லட்சம் - 10 லட்சம் 10 லட்சம் - 50 லட்சம் >50 லட்சம்

நிதி மூலாதாரம்: ஊதியம்/ வணிகம்/ விவசாயம்/ முதலீட்டு வருமானம்/ பிற / கல்விக் கடன்/ சொந்த நிதி / மற்ற கடன் அல்லது கடனாகப் பெற்றது

கல்விக் கடன் பெற்றுக்கொண்டு நிதி நிறுவனத்தின் பெயர்: _____

குடியிருப்பு வகை: சொந்தக் குடியிருப்பு/ வாடகை/ பரம்பரை/ நிறுவனம் வழங்கிய நிதி

அரசியல் பிரமுகர் (பி.இ.பி) / பி.இ.பி இன் உறவினர் அல்லது: ☐ ஆம் ☐ இல்லை

உறுதிமொழி அளிக்கப்பட்டால், எண்:

- (i) நான் அரசியலில் ஈடுபட்டுள்ள நபர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டல் - உங்கள் வாடிக்கையாளரை அறிக (கேஓய்.சி) வழிகாட்டலின் வரையறையின்படி அல்லது அரசியலில் ஈடுபட்டுள்ள நபரின் உறவினர் அல்ல என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்தி உறுதிமொழி அளிக்கிறேன்.
- (ii) மேலே கூறப்பட்டுள்ள உறுதிமொழி உண்மையற்றது என்றால் கணக்கு / எனக்கு வழங்கப்பட்ட ஃபாரக்ஸ் கார்டை மூடுவதற்கான உரிமை வாங்கிக்கு உள்ளது என்பதையும் எந்தவொரு நிலுவையில் உள்ள அனைத்து பேமெண்ட்டையும் செலுத்தும்படி கேட்கலாம் என்பதை நான் இதன் மூலம் ஏற்றுக்கொள்கிறேன்.
- (iii) இந்த உறுதிமொழியில் ஏதேனும் மாற்றம் ஏற்படும்போது மற்றும்/அல்லது கணக்கு தொடங்கப்பட்ட/ ஃபாரக்ஸ் கார்டு எனக்கு வழங்கப்பட்ட பின்னர் நான் ஒரு அரசியலில் ஈடுபடும் நபர்கள் ஆகிவிட்டால் அல்லது அரசியலில் ஈடுபட்டுள்ள நபரின் உறவினராகிவிட்டால், அதுகுறித்து சரியான நேரத்தில் வங்கிக்குத் தெரிவிக்க மற்றும் உடனடியாக எச்.டி.எஃப்.சி வங்கிக் கிளையில் அது சம்பந்தமாக அரசியலில் ஈடுபடும் நபர் (பி.இ.பி) உறுதிமொழி படிவத்தை சமர்ப்பிப்பதையும் இதன் மூலம் ஏற்றுக்கொள்கிறேன்.

ஃபாரக்ஸ் கார்டு வழங்கல் விவரங்கள்

கார்டை தேர்ந்தெடுக்கவும்: ☐ மல்டிகாஸ்கி ஃபார்க்ஸ்பிளஸ் கார்டு ☐ ரெகேலியா ஃபார்க்ஸ்பிளஸ் கார்டு ☐ ஐ எஸ் ஐ சி ஸ்டூடண்ட் ஃபார்க்ஸ்பிளஸ் கார்டு ☐ ஹஜ் உம்ரா ஃபார்க்ஸ்பிளஸ் கார்டு

பயணிக்கும் நாடுகள்: _____ பயணத் தேதி: DD / MM / YYYY

பயணத்தின் நோக்கம்: ☐ தனிப்பட்டது ☐ வணிகம் ☐ கல்வி ☐ புலம்பெயர்வு ☐ வெளிநாட்டில் வேலை ☐ மருத்துவ சிகிச்சை

நிகரில்லா சேவை வழங்கும் நாட்டின் பெயர்: _____ நிதியளிப்பது: ☐ துணிநபர் ☐ கார்ப்பரேட்

பாரக்ஸ் காட்டு குறிப்பு எண் _____ தேதி: ____/____/20____. கிளையின் குறியீடு_____

லோடு/ ரீலோடு செய்யப்பட வேண்டிய பணங்களின் விவரம்:

பணம்	எ.பி.கி.ஓய் தொகை

*இறுதி மொத்த மதிப்பானது பணம் மாற்றல் விகிதம், டி.சி.எஸ், ஜி.எஸ்.டி, பணம் மாற்றல் கட்டணங்கள், வழங்கல் கட்டணம் மற்றும் வேறு ஏதேனும் பொருந்தக்கூடிய விகிதம் அல்லது கட்டணங்களைக் பொறுத்ததாகும்.

தயவுசெய்து கவனிக்கவும், உங்களுடைய ஃபாரக்ஸ் அட்டையானது இயல்புநிலையாக ஏ.டி.எம் பணம் எடுத்தல் மற்றும் பி.ஓ.எஸ் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டதாகும்.

நீங்கள் பரிந்துரைக்க விரும்புகிறீர்களா ஆம் ☐ இல்லை ☐

பரிந்துரை படிவம்

வங்கி டெபாசிட்டுகள் வகையில் வங்கி நெறிமுறை சட்டம், 1949 இன் பிரிவு 45 ZA மற்றும் வங்கிச்சேவை நிறுவனங்கள் (பரிந்துரை) விதிமுறைகள், 1985 இன் விதி 2(1) ஆகியவற்றின் கீழ் பரிந்துரைத்தல்
எனது/ எங்களது/சிறாரின் இறப்பின்போது எச்.டி.எஃப்.சி வங்கியால் திருப்பி அளிக்கப்படக்கூடிய மேலே உள்ள கணக்கில் இருக்கும் டெபாசிட் தொகைக்கு பின்வரும் நபர்களை நான் (பெயர்) _____ (முகவரி) _____

_____பரிந்துரைக்கிறேன் (பரிந்துரைக்கப்பட்டவர் பெயர்) _____
(பரிந்துரைக்கப்பட்டவரின் முகவரி) _____
டெபாசிட்டர்களுடனான உறவுநிலை, எதுவாகினும் _____ வயது _____ வருடங்கள். பரிந்துரைக்கப்பட்டவர் சிறார் என்றால் பிறந்த தேதி: தேதி / மாதம் / வருடம்

பரிந்துரைக்கப்பட்டவர் சிறார் என்றால், பரிந்துரைக்கப்பட்டவரின் சிறார் வயதில் இருக்கையில் எனது/ எங்களது/சிறாரின் இறப்பின்போது பரிந்துரைக்கப்பட்டவரின் சார்பாக டெபாசிட் தொகையைப் பெறுவதற்கு நான் _____ உறவினரை சிறாருடன் _____ நியமிக்கிறேன்
முகவரி: _____

சாட்சி* x இன் கையொப்பம் _____ (முதன்மை விண்ணப்பதாரரின் கையொப்பம்*: (கையொப்பத்தை தாளின் மறுபக்கத்தில் காணவும்)

சாட்சியின் பெயர் _____ முதன்மை விண்ணப்பதாரரின் பெயர் _____

சாட்சியின் முகவரி: _____ தேதி: _____ இடம்: _____

*கைரேகை வைக்க வேண்டியிருந்தால், பரிந்துரை விவரங்களை ஒரு பின்னிணைப்பாக நிரப்ப வேண்டும்
** மைனர் பெயரில் டெபாசிட் செய்யப்படும் நிலையில், பரிந்துரையானது அந்தச் சிறாரின் சார்பாக செயல்படுவதற்குச் சட்டரீதியாகத் தகுதிபெற்றுள்ள நபரால் கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.

ஃபீஸ் மற்றும் கட்டணங்கள் உங்களுடைய ஃபாரக்ஸ் கார்டிற்குப் பொருந்துவது

(a) ஃபீஸ் மற்றும் கட்டணங்கள்:

வரி சை எண்	விவரங்கள்	கார்டு வகை			
		மல்டிகரன்சி ஃபாரக்ஸ்பிளஸ் கார்டு	ரெகேலியா ஃபாரக்ஸ்பிளஸ் கார்டு	ஐ.எஸ்.ஐ.சி ஸ்டூடண்ட் ஃபாரக்ஸ்பிளஸ் கார்டு	ஹஜ் உம்ரா ஃபாரக்ஸ்பிளஸ் கார்டு
1	வழங்கல் கட்டணம்	ரூ. 500 + ஜி.எஸ்.டி	ரூ. 1000 + ஜி.எஸ்.டி	ரூ. 300 + ஜி.எஸ்.டி	ரூ. 200 + ஜி.எஸ்.டி
2	ரீலோடு கட்டணம்	ரூ. 75 + ஜி.எஸ்.டி	ரூ. 75 + ஜி.எஸ்.டி	ரூ. 75 + ஜி.எஸ்.டி	ரூ. 75 + ஜி.எஸ்.டி
3	ஏ.டி.எம் பணம் எடுத்தல் கட்டணம்	\$2 அல்லது மற்ற பணத்தில் இதற்குச் சமமானது	\$4	\$2 அல்லது மற்ற பணத்தில் இதற்குச் சமமானது	\$2 அல்லது மற்ற பணத்தில் இதற்குச் சமமானது
4	மீதமுள்ள விசாரிப்புக் கட்டணம்	\$0.5 அல்லது மற்ற பணத்தில் இதற்குச் சமமானது	\$0.5	\$0.5 அல்லது மற்ற பணத்தில் இதற்குச் சமமானது	\$0.5 அல்லது மற்ற பணத்தில் இதற்குச் சமமானது
5	கலப்புப் பணம் கூடுதல் கட்டணங்கள்*	2%	0%	3%	3%
6	காப்புக் கார்டு கட்டணங்கள்	ரூ. 100 + ஜி.எஸ்.டி	ரூ. 100 + ஜி.எஸ்.டி	சேவை கிடைக்காது	சேவை கிடைக்காது
7	கார்டு மாற்றுதல் கட்டணங்கள்	ரூ. 100 + ஜி.எஸ்.டி	ரூ. 100 + ஜி.எஸ்.டி	சேவை கிடைக்காது	ரூ. 100 + ஜி.எஸ்.டி

*கலப்புப் பணம் கூடுதல் கட்டணங்கள்

- பயன்படுத்தப்படும் செலாவணி விகிதமானது பரிவர்த்தனைவிற்பனையாளருக்குக் கொடுத்துத் தீர்த்தல் சமயத்தில் நிலவுகின்ற விசாமாஸ்டர் கார்டு மொத்தச் செலாவணி விகிதத்தின்படி இருக்கும்.
- பரிவர்த்தனை பணமானது ஃபாரக்ஸ் அட்டையில் கிடைக்கும் பணத்தைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கும் பரிவர்த்தனைகளுக்கு, கலப்புப் பண கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும்.
- கலப்புப் பண கூடுதல் என்பது ஃபாரக்ஸ் அட்டையில் கிடைக்கும் பணங்களுக்குள் வாலெட்டிலிருந்து வாலெட்டிற்கு மாற்றத்தலுடன் சம்பந்தப்பட்டுள்ள கலப்புப் பணப் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும்.
- அச்சமயத்தில் நிலவும் விகிதப்படி தொடர்புடைய ஃபீஸ் மற்றும் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி பொருந்தும்.

(b) வரம்புகள்:

ஏ.டி.எம் ரொக்கம் எடுத்தலுக்கான தினசரி வரம்பு	5,000 அமெரிக்க டாலர் அல்லது இதற்குச் சமமான வேறு எந்தப் பணமும்
ஆன்லைன் சேனல்கள் வழியாக தினசரி ரீலோடு	5,000 அமெரிக்க டாலர் அல்லது இதற்குச் சமமான வேறு எந்தப் பணமும்
ஆன்லைன் சேனல்கள் வழியாக வருடாந்தர ரீலோடு	25,000 அமெரிக்க டாலர் அல்லது இதற்குச் சமமான வேறு எந்தப் பணமும்
தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின்படி வருடாந்தர மொத்த லோடு மற்றும் ரீலோடு வரம்பு*	ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 250,000 அமெரிக்க டாலர் அல்லது வேறு எந்த பணத்திலும் அதற்குச் சமமாக (அல்லது ஆர்பிஐ பரிந்துரைத்துள்ளபடி)

*குறிப்பு: தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டம் (எல்.ஆர்.எஸ்) சிறார்கள்+ உட்பட, அனைத்து குடியிருப்பாளர் தனிநபர்களும் ஒரு நிதியாண்டிற்கு (ஏப்ரல் - மார்ச்) எந்தவொரு அனுமதிக்கத்தக்க நடப்பு அல்லது மூலதன கணக்குப் பரிவர்த்தனை அல்லது இவையிரண்டும் சேர்ந்து செய்யப்படும் பரிவர்த்தனைக்கும் 250,000 அமெரிக்க டாலர் வரை தடையில்லாமல் பணம் அனுப்புவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

+ ஃபாரக்ஸ் கார்டு 12 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளருக்கு வழங்கப்படலாம்

(c) பணம் மாற்றுதல் வரி:

லோடு, ரீலோடு மற்றும் ரீஃபண்டு பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும்

ஃபாரக்ஸ் பணம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல்	சேவை வரித் தொகை
ரூ. 1 லட்சம் வரை	நிகர மதிப்பில் 0.18% அல்லது ரூ. 45 (எது அதிகமானதோ அது)
> ரூ.10 லட்சம் வரை ரூ.1 லட்சம்	ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான தொகையின் ரூ.180+ 0.09%
> ரூ.10 லட்சம்	ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையின் ரூ.990+ 0.018%

(d) மூலத்தில் வதுலிக்கப்படும் வரி (டி.சி.எஸ்)

மூலத்தில் வதுலிக்கப்படும் வரி (டி.சி.எஸ்) என்பது நிதியாண்டு, 2020 ஓரத்தின் கீழ் பொருந்தும்

வரிசை எண்	பேமெண்ட் தன்மை	1 அக்டோபர் 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ள விகிதம்
I	கடன் மூலம் நிதிவசதி அளிக்கப்பட்ட கல்விக்கான எல்.ஆர்.எஸ்	ரூ.7 லட்சம் வரை எதுவுமில்லை
		ரூ.7 லட்சத்திற்கு மேல் 0.5%
Ii	மருத்துவ சிகிச்சை/ கல்விக்கான எல்.ஆர்.எஸ் (கடன் மூலம் நிதிவசதி செய்யப்பட்டது தவிர)	ரூ.7 லட்சம் வரை எதுவுமில்லை
		ரூ.7 லட்சத்திற்கு மேல் 0.5%
Iii	மற்ற நோக்கங்களுக்காக எல்.ஆர்.எஸ்	ரூ.7 லட்சம் வரை எதுவுமில்லை
		ரூ.7 லட்சத்திற்கு மேல் 20%
Iv	வெளிநாட்டு சுற்றுலா திட்டத் தொகுப்பை வாங்குதல்	ரூ.7 லட்சம் வரை 5%, அதன்பிறகு 20%
V	தொடர்புடைய வருடத்திற்கான (டி.சி.எஸ் கழிக்கப்பட உள்ள வருடத்திற்கு முந்தையது) செயல்பாட்டில் இல்லாத பான்/வருமான வரி அறிக்கை பூர்த்தி செய்யாதவர் என வரையறுக்கப்பட்ட, குறிப்பிடப்பட்ட நபர் என்ற வகைப்பாட்டின் கீழ் வரும் குடியிருப்பாளர் தனிநபர்	டி.சி.எஸ் இன் வழக்கமான விகிதத்தைவிட இரட்டிப்பாக, அதிகப்பட்சம் 20% தாண்டக்கூடாது

பொறுப்புத்துறப்பு:

- மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் நெறிமுறை வழிகாட்டுதல்களின்படி மாற்றத்திற்கு உரியவை என்பதுடன் புதிய தகவல்களுக்கு வங்கியின் இணையதளத்தை வாடிக்கையாளர் பார்க்கலாம்.
- பாரக்ஸ் அட்டை உரிமையாளரின் பான் எண்ணை ஆர்.பி.ஐக்கான எல்.ஆர்.எஸ் அறிக்கை வழங்கல் மற்றும் நேரடி வரி மத்திய வாரியத்திற்கான டி.சி.எஸ் அறிக்கையளித்தலுக்குப் பரிசீலிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

☐ எச்.டி.எஃப்.சி வங்கி பாரக்ஸ் அட்டைக்குப் பொருந்தக்கூடிய வகையில் வரவேற்புத் தொகுப்பு, ஃபீஸ் மற்றும் கட்டணங்கள், வரிகள் மற்றும் வரம்புகளின் பாகமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறேன்.

கையொப்பம் (கையொப்பத்தை அடுத்த பக்கத்தில் காணவும்)

வெளிநாட்டுக் கணக்கு வரி உடன்படுதல் சட்டம் (எஃப்.ஏ.டி.சி.ஏ) / பொதுவான அறிக்கையளித்தல் வழக்கமான (சி.ஆர்.எஸ்) உறுதிமொழி

எஃப்.ஏ.டி.சி.ஏ மற்றும் சி.ஆர்.எஸ் ஆகியவற்றின் கீழ் வரும் விவரங்கள் (தேவைப்பட்டால், உங்களுடைய வரி குடியிருப்பு நிலை குறித்த மேலும் வழிகாட்டுதலுக்கு உங்களுடைய தொழில்முறை வரி ஆலோசகரை கலந்தாலோசிக்கவும்)

- அடையாளம்காணல் வகை மற்றும் அடையாளம்காணல் எண் (ஒரு தனிநபரின் அடையாளச் சான்றாதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள்)
- சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தின் பெயர் (பான் / பாஸ்போர்ட்): _____ அடையாளம்காணல் எண் (பான் / பாஸ்போர்ட்): _____
- பொருந்தக்கூடிய வரி குடியிருப்புநிலை உறுதிமொழியை டிக் செய்யவும்: (ஏதேனும் ஒன்று)*

- A.** ☐ நான் இந்திய வரி குடியிருப்பாளர் என்பதுடன் வேறு எந்த நாட்டிலும் குடியிருப்பவர் அல்ல (விருப்பத்தேர்வு A தேர்ந்தெடுக்கப்பட்டால் விருப்பத்தேர்வு B மற்றும் கீழேயுள்ள அட்டவணையை நிரப்பத் தேவையில்லை)
- அல்லது
- B.** ☐ நான் கீழேயுள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாடுகளின் வரி குடியிருப்பாளர் (விருப்பத்தேர்வு B தேர்ந்தெடுக்கப்பட்டால் கீழேயுள்ள அட்டவணையில் விவரங்களை நிரப்பவும்)

நாடு #	வரி அடையாளம்காணல் எண்%	அடையாளம்காணல் வகை (டின் அல்லது மற்றவை%, குறிப்பிடவும்)
வரி குடியிருப்பாளர் நாட்டை குறிப்பிடவும் எ.கா. அமெரிக்கா	வரி அடையாளம்காணல் எண்ணை குறிப்பிடவும் எ.கா. ஏ.எஸ்.டி.எஃப்1234	(வரி அடையாளம்காணல் எண் வகை) எ.கா.சமூகப் பாதுகாப்பு எண்

#தனிநபரானவர் அமெரிக்காவின் குடிமகன்/கிரீன் கார்டு வைத்திருக்கும் அமெரிக்காவை உள்ளிடுவதற்கும் %வரி அடையாளம்காணல் எண் கிடைக்கவில்லை என்றால், செயல்படக்கூடிய சமமான \$ வழங்கவும்

எஃப்.ஏ.டி.சி.ஏ உறுதிமொழியின் சரிபார்ப்பிற்கான அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள் பாஸ்போர்ட், தேர்தல் அடையாளச் சான்று, பான் கார்டு, அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், யு.ஐ.டி.ஏ.ஐ, என்.ஆர்.இ.ஐ.ஏ பணி கார்டு மற்றும் பிற.

எஃப்.ஏ.டி.சி.ஏ - சி.ஆர்.எஸ் சான்றளிப்பு

இந்தப் படிவத்திற்குத் தேவையான தகவல்களை நான் புரிந்துகொண்டேன் என்பது இந்தப் படிவத்தில் என்னால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானவை, சரியானவை மற்றும் முழுமையான என இதன் மூலம் உறுதிப்படுத்தி அவ்வாறே ஏற்றுக்கொள்கிறேன்.

கையொப்பம் (கையொப்பத்தை அடுத்த பக்கத்தில் காணவும்)

எஃப்.ஏ.டி.சி.ஏ - சி.ஆர்.எஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

எங்களது அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்தும் கூடுதல் தனிப்பட்ட வரி மற்றும் பயன்பெறும் உரிமையாளர் தகவல்கள் மற்றும் குறிப்பிட்ட சான்றளிப்பு மற்றும் ஆவணத்தைக் கோரும் வங்கி போன்ற இந்திய நிதி நிறுவனங்களை கோருகின்ற வருமான வரிச் சட்டம், 1962 இன் பகுதியாக இருக்கும் விதிகளாகிய விதிமுறைகள் 1114எஃப் முதல் 114எச் வரையுள்ளவற்றை ஆகஸ்ட் 7, 2015 அன்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்புடைய நிகழ்வுகளில், இது சம்பந்தப்பட்ட வகையில் கணக்கு அல்லது எந்தவொரு நடவடிக்கையையும் உரிய முறையில் நிறுத்தி வைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக தகவல்களானவை வரி அதிகாரிகள்/நியமிக்கப்பட்ட முகமைகள்/நிறுத்திவைக்கும் முகவர்கள் ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட வேண்டியுள்ளது.

உங்களால் வழங்கப்பட்ட எந்தவொரு தகவல்களில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கும் என்றால், அதனை உரிய நேரத்தில் எங்களுக்குத் தெரிவிப்பதை உறுதிப்படுத்தவும், அதாவது தகவல்களில் மாற்றம் செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள்.

வரி குடியிருப்புநிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் உங்களுடைய வரி ஆலோசகரை தொடர்புகொள்ளவும். நீங்கள் அமெரிக்க குடிமகன் அல்லது குடியிருப்பாளர் அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவர் என்றால் உங்களுடைய அமெரிக்க வரி அடையாள எண்ணுடன் சேர்த்து வெளிநாட்டுத் தகவல்கள் புலத்தில் அமெரிக்காவை சேர்க்கவும். டின் அல்லது நீங்கள் வரி குடியிருப்பாளராக உள்ள நாடு வழங்கியுள்ள அத்தகைய அடையாளம்காட்டிகளை வழங்கிய நாட்டின் செயல்பாட்டில் உள்ள அதற்குச் சமமானதை வழங்க வேண்டியது கட்டாயமாகும். டின் இன்னமும் கிடைக்கவில்லை அல்லது வழங்கப்பட்டிருக்கவில்லை என்றால் அதற்கான விளக்கத்தை வழங்கி அதனை இந்தப் படிவத்துடன் சேர்க்கவும்.

வருமான வரிச் சட்டம், 1961 இன்கீழ்

☐ நான் வருமான வரிச் சட்டம், 1961 இன் ஷரத்துகளின்படி ஒரு குடியிருப்பு தனிநபர்.
(வருமான வரிச் சட்டம், 1961 இன்படி நீங்கள் வெளிநாடு-வாழ்பவர் என்றால் ஒரு கூடுதல் தாளில் நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவில் பெற்ற தற்போதைக்கான வரிவிதிப்பிற்குரிய வருமானத்தை வழங்கவும்)

\$ 250,000 இன் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் (எல்.ஆர்.எஸ்) திட்டத்திற்கான படிவம் ஏ2 மற்றும் உறுதிமொழி

(இடைநிலை வர்த்தகத்தை உள்ளிட்டிருக்கும் இறக்குமதிகள் மற்றும் பணம் அனுப்புதல் தவிர்த்த பேமெண்ட்டுகள்)

நான் _____ (பணம் அனுப்பும் விண்ணப்பதாரர் பெயர்) கீழே தரப்பட்டுள்ள விவரங்களின்படி எச்.டி.எஃப்.சி வங்கி எனக்கு ஃபாரக்ஸ் கார்டு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பான்: _____
முகவரி: _____

நான் _____ (வங்கியின் பெயர்) இன் காசோலை எண் _____ இணைத்துள்ளேன் என்பதுடன் ஃபாரக்ஸ் கார்டு வழங்குவதற்கான கட்டணங்கள் மற்றும் வரிகள் உள்ளிட்டவற்றை எனது சேமிப்பு/ நடப்பு/ ஆர்.எஃப்.சி/ இ.இ.எஃப்.சி கணக்கில் டெபிட் செய்துகொள்ள எச்.டி.எஃப்.சி வங்கிக்கு அனுமதி அளிக்கிறேன். வழங்கல் கோரிக்கை விவரங்கள் பின்வருமாறு:

பணம்	லோடூர்லோடு தொகை

நடப்பு நியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணம் அனுப்புதல்கள்/செய்து முடிக்கப்பட்ட பரிவர்த்தனைகளின் விவரங்கள்

வரிசை	தேதி	தொகை	பரிவர்த்தனை செய்து முடிக்கப்பட்டுள்ள கணக்கின் கிளை/எஃப்.எஃப்.எம்.சி இன் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண்	எல்.ஆர்.எஸ் கீழ் வருவதா (ஆம்/ இல்லை)	நோக்கம் குறியீடு	விளக்கம்		நோக்கம் வகைப்பாடு	நோக்கம் குறியீடு	நோக்கம் வகைப்பாடு	நோக்கம் குறியீடு
					தனிப்பட்டது	S0306	கல்வி	S0304
					மருத்துவ சிகிச்சை	S0301	வேலைவாய்ப்பு	S0305
					வணிகம்	S1307	புலம்பெயர்வு	S1307

* பலதரப்பட்ட பதிவுகள் இருந்தால் பின்னிணைப்புகளைச் சேர்க்கவும்

குடியிருப்பாளர் தனிநபர்களுக்கான தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின் கீழ் உறுதிமொழி:

- இந்திய ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின்படி, இந்த விண்ணப்பம் உட்பட, இந்த நிதியாண்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மூலங்களிலிருந்தும் வாங்கப்பட்டுள்ள அல்லது அனுப்பப்பட்டுள்ள அந்நிய செலாவணியின் மொத்த தொகை 250,000 அமெரிக்க டாலர்கள் (இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் மட்டும்) என்ற ஒட்டுமொத்த வரம்பிற்குள் இருக்கிறது என்பதை நான்நாங்கள் இதன்மூலம் உறுதியளிக்கிறோம் என்பதுடன் மேற்படி பணம் அனுப்புதல் எனக்குச் சொந்தமானது என்பதுடன் அந்நியச் செலாவணியானது தடைசெய்யப்பட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது என சான்றளிக்கிறேன்.
- உங்களிடமிருந்து வாங்கும் அந்நியச் செலாவணி இந்தப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்திற்கானதாகும்.
- நான் இந்தியாவில் வசிக்கும் நபர் என்பதுடன் வெளிநாட்டவர் / என்.ஆர்.ஐ / பி.ஐ.ஓ அல்ல.
- இந்தப் பணம் அனுப்புதலானது அனுமதிக்கப்பட்ட மூலதன மற்றும் நடப்புக் கணக்குப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
- மூலதனக் கணக்குப் பரிவர்த்தனைகளுக்காத் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின் கீழ் பணம் அனுப்புவதற்காக நான் எந்தவித கடன் / கிரெடிட் / கடனாகப் பெறுதல்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.
- ஃபெமா இன்கீழ் அனுமதிக்கப்படாத எந்தவொரு பரிவர்த்தனைக்காகவும் இந்தப் பணம் அனுப்புதல் கோரப்படவில்லை என்பதுடன் வெளிநாட்டுச் செலாவணிகள்/ வெளிநாட்டு எதிர்தரப்பினருக்கான ஆதாயம் அல்லது ஆதாய அழைப்புகளுக்கான இயல்பு கொண்ட பணம் அனுப்புதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படவில்லை.
- ஒத்துழைப்பு அளிக்காத மற்றும் தீவிரவாத நாடுகள் என நிதி செயல்பாட்டு பணிக் குழுவால் (எஃப்.ஏ.டி.எஃப்) அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளுக்கான மூலதனக் கணக்கு பணம் அனுப்புதலுக்கு இந்தத் திட்டம் கிடைக்காது மற்றும்நிதி நடவடிக்கை பணிக்குமுவால், எஃப்.ஏ.டி.எஃப் இணையதளமான www. faarf-gafr.org என்பதில் உள்ளபடி அல்லது ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ளபடி ஒத்துழைக்காத நாடுகள் மற்றும் பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்ட நாடுகளுக்கு மூலதனக் கணக்குகளில் பணம் அனுப்புுவதற்கு இந்தத் திட்டம் கிடைக்காது.
- வெளிநாட்டு இரண்டாம் நிலை சந்தையில் இந்திய நிறுவனங்களால் வழங்கப்பட்ட எஃப்.சி.சிபிகளை வாங்குவதற்காகப் பணம் அனுப்புதல் / ஃபாரக்ஸ் கார்டு அனுப்பப்படவில்லை / பயன்படுத்தப்படவில்லை.
- வெளிநாட்டு அந்நியச் செலாவணியில் வர்த்தகம் அல்லது பூக வணிகங்களுக்காகப் பணம் அனுப்புதல் / ஃபாரக்ஸ் கார்டு அனுப்பப்படவில்லை / பயன்படுத்தப்படவில்லை.

ஆதார் தகவல் தெரிவிக்கப்பட்ட ஒப்புதல் (ஆதார் வழங்கப்பட்டிருந்தால்)

- நான் ஒ.வி.டி கே.ஓய்.சி அல்லது இ.கே.ஓய்.சி அல்லது ஆஃப்லைன் சரிபார்த்தலை நானாக முன்வந்து தேர்ந்தெடுத்துள்ளேன் என்பதுடன் என்னுடைய ஆதார் எண், வர்ச்சுவல் அடையாளச் சான்று, மின்-ஆதார், எக்ஸ்.எம்.எல், மறைக்கப்பட்ட ஆதார், ஆதார் விவரங்கள், டெமாகிராபிக் தகவல்கள், அடையாளத் தகவல்கள், ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண், முகம் மூலம் அனுமதியளித்தல் விவரங்கள் மற்றும்/அல்லது பயோமெட்ரிக் தகவல்களை (ஒட்டுமொத்தமாக, "தகவல்கள்") வங்கியிடம் சமர்ப்பித்துள்ளேன்.
- வங்கியிலிருந்து எனக்குத் தெரிவிக்கப்பட்டவை:
 - ஆதார் சமர்ப்பிப்பது கட்டாயமல்ல என்பதுடன் ஆதார் தவிர்த்து அதிகாரப்பூர்வமாகச் செல்லுபடியாகும் ஆவணங்களுடன் நேரடி கே.ஓய்.சி வழியாக உட்பட கே.ஓய்.சி மற்றும் அடையாளத்தை நிறுவுதலுக்காக மாற்று விருப்பத்தேர்வுகள் உள்ளன. அனைத்து விருப்பத்தேர்வுகளும் எனக்கு வழங்கப்பட்டன.
 - இ.கே.ஓய்.சி /அனுமதியளித்தல்/ ஆஃப்லைன் சரிபார்ப்பு ஆகியவற்றுக்காக சி.ஐ.டி.ஆர்/யு.ஐ.டி.ஏ.ஐ உடன் வங்கியானது ஆதார் எண் மற்றும்/அல்லது பயோமெட்ரிக்ஸை பகிர்ந்துகொள்ளும் என்பதுடன் சி.ஐ.டி.ஆர்/யு.ஐ.டி.ஏ.ஐ வங்கியுடன் அனுமதியளித்தல் தரவு, ஆதார் தரவு, டெமாகிராபிக் விவரங்கள், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், அடையாளத் தகவல்கள் ஆகியவற்றைப் கீழே குறிப்பிட்டுள்ள தகவல் தெரிவிக்கப்பட்ட நோக்கங்களுக்காகப் பகிர்ந்துகொள்ளும்.
- பின்வரும் தகவல் தெரிவிக்கப்பட்ட நோக்கங்களுக்காக நான் வங்கிக்கு (மற்றும் அதன் சேவை வழங்குநர்களுக்கு) அனுமதியளித்து எனது ஒப்புதலை வழங்குகிறேன்:
 - பி.எம்.எல் சட்டம், 2002 மற்றும் அதன் கீழ் வரும் விதிகள் மற்றும் ஆர்.பி.ஐ வழிகாட்டுதல்களின்படி கே.ஓய்.சி மற்றும் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் கே.ஓய்.சி செயலாக்கம் அல்லது எனது அடையாளத்தை நிறுவதல், எனது அடையாளத்தை நிறைவேற்றதல், ஆஃப்லைன் சரிபார்ப்பு அல்லது இ.கே.ஓய்.சி அல்லது ஆம்இல்லை என அனுமதியளித்தல், டெமாகிராபிக் அல்லது அனைத்து கணக்குகள், மையங்கள், சேவைகள் மற்றும் தற்போது இருந்துவரும் மற்றும் எதிர்காலத்திற்குரிய வங்கியின்மூலமான உறவுநிலைகளுக்காகப் பொருந்தக்கூடிய சட்டங்களின்படி அனுமதிக்கப்படக்கூடிய பிற அனுமதியளித்தல்/அடையாளம் காண்படுத்தல்/சரிபார்த்தல் /
 - (a) மேலேயுள்ள தகவல் தெரிவிக்கப்பட்ட நோக்கங்களுக்காக, (b) மேலும், நெறிமுறை மற்றும் சட்டப்பூர்வ அறிக்கையளித்தல் மற்றும் தாக்கல் செய்தல் மற்றும்/அல்லது (c) பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தேவைப்படும் இடங்களில் தகவல்களைச் சேகரித்தல், பகிர்்தல், சேமித்தல், பாதுகாத்தல், பதிவுகளைப் பராமரித்தல் மற்றும் தகவல்கள் மற்றும் அனுமதியளித்தல்/சரிபாத்தல்/அடையாளம்காணல் பதிவுகளைப் பயன்படுத்துதல்.
 - ஆதார் செயல்படுத்தப்பட்டுள்ள பேமெண்ட் சேவைகளுக்காக (ஏ.இ.பி.எஸ்) எனது கணக்கைச் செயல்படுத்துதல்;
 - நீதிமன்றம், எந்தவொரு அதிகார அமைப்பு அல்லது நடுவர் தீர்ப்பாயம் போன்றவற்றில் சமர்ப்பிப்பது உள்ளிட்ட சான்றாதார நோக்கங்களுக்காக ஒப்புதல், தகவல்கள் அல்லது அனுமதியளித்தல், அடையாளம்காணல், சரிபார்ப்பு போன்றவற்றின் பதிவுகள் மற்றும் பதிவுகளைச் சமர்ப்பித்தல்.
- ஆதார் எண் மற்றும் முக்கிய பயோமெட்ரிக்ஸ் ஆகியவை சட்டப்படியும் சி.ஐ.டி.ஆர் சமர்ப்பித்தலுக்காகவும் தவிர சேமிக்கப்படாது/ பகிர்ந்துகொள்ளப்படாது என்பதை நான் புரிந்துகொண்டேன். எனது ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஒ.டி.பி பயன்படுத்தி மின்-ஆதாரை நானே பதிவிறக்கம் செய்துகொண்டேன். இந்த ஆவணம் சரியான முறையில் இல்லை அல்லது நான் வழங்கியுள்ள தகவல்கள் ஏதேனும் தவறானவை எனும்போது அதற்காக நான் வங்கி அல்லது அதன் அதிகாரிகளைப் பொறுப்பாளியாக்க மாட்டேன்.
- மேலே உள்ள மேற்கண்ட ஒப்புதல் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதன் நோக்கமானது எனக்கு எனது மொழியில் விளக்கிக் கூறப்பப்பட்டது.

ஃபெமா, 1999 இன் அத்தியாயம் III பிரிவு ,10(5) இன்கீழ் உறுதிமொழி மற்றும் உறுதியேற்றல்

- மேலே குறிப்பிடப்பட்டுள்ள பரிவர்த்தனை விவரங்கள் மேற்படி சட்டத்தின் ஷரத்து அல்லது அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள எந்தவொரு விதி, நெறிமுறை, அறிவிப்பு, வழிகாட்டல் அல்லது உத்தரவு எதற்கும் முரண்படுகின்ற அல்லது அதிலிருந்து தப்பிக்கின்ற நோக்கத்துடன் சம்பந்தப்பட்டதல்ல அல்லது திட்டமிடப்பட்டதல்ல என நான்நாங்கள் இதன்மூலம் உறுதியளிக்கிறோம்.
- நான்நாங்கள் அத்தகைய தேவைக்கு இணங்க மறுத்தால் அல்லது அதுனுடன் திருப்தியற்ற முறையில் மட்டுமே இணங்கினால், வங்கியானது எழுத்துப்பூர்வமாக அந்தப் பரிவர்த்தனையை ஏற்க மறுக்கலாம் என்பதுடன் ஏதேனும் றீயல் எனக் கருதுவதற்குக் காரணம் இல்லாவிட்டாலும்கூட அவ்வாறு செய்யலாம் என்பதையும் நான்நாங்கள் புரிந்துகொண்டோம். தப்பித்தலானது என்னால்/எங்களால் என கருதப்பட்டால், அதனை ஆர்.பி.ஐ வசம் தெரிவிக்கவும்.
- மேலேயுள்ள உறுதிமொழியின் வகையில், இந்தப் பரிவர்த்தனை குறித்து ஏற்கத்தக்க வகையில் உங்களை திருப்திப்படுத்தும் அத்தகைய தகவல்கள்/ஆவணங்களை வழங்குவதற்கும் நாங்கள் இதன்மூலம் உறுதியேற்கிறோம்.

பொது உறுதிமொழி

- எனது அறிவுக்கு எட்டியவரையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி நோக்கம் மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் உண்மையானவை.
- என்னால்/எங்களால் வழங்கப்பட்டுள்ள எந்தவொரு தவறான விவரங்களுக்கும் நான்/நாங்களே பொறுப்பும் பொறுப்பேற்பவர்களும் ஆவோம்.
- அட்டவணை I இன்கீழ் திட்டவட்டமாகத் தடைசெய்யப்பட்ட அல்லது அந்நியச் செலாவணி நிர்வாக நடப்புக் கணக்கு பரிவர்த்தனை விதிகள், 2000 இன் அட்டவணை II இன்கீழ் தடுக்கப்பட்டுள்ள எந்தவொரு அம்சத்தின் நோக்கத்திற்காகவும் இந்தப் பணம் அனுப்புதல் கோரப்பட்டிருக்கவில்லை.
- இந்தப் பணம் அனுப்புதல் நேரடியாகவோ மறைமுகமாகவோ நேபாளம் மற்றும் பூடானுக்கு அனுப்பப்படுவதில்லை
- வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ ஆல் தனித்தனியாக அறிவுறுத்தப்பட்டபடி தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்தும் என அடையாளம் காணப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்தப் பணம் அனுப்புதல் நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்யப்படுவதில்லை.
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள பரிவர்த்தனையானது அந்நியச் செலாவணி நிர்வாக நடப்புக் கணக்கு பரிவர்த்தனை விதிகள், 2000 இன் விதி 3 இன்கீழ் தடைசெய்யப்பட்டுள்ள அந்நியச் செலாவணி எடுத்துக்காண எந்த நோக்கத்துடனும் சம்பந்தப்பட்டதல்ல அல்லது திட்டமிடப்பட்டதல்ல, அதன் வகையில் அட்டவணை I இல் வருவன:
 - லாட்டரி வென்றதில் பணம் அனுப்புதல்
 - பந்தயம் / சவாரி போன்ற அல்லது வேறு எந்த பொழுதுபோக்கினாலும் கிடைத்த வருமானத்தை அனுப்புதல்
 - லாட்டரி சீட்டுகள் வாங்குதல், தடை செய்யப்பட்ட / பரிந்துரைக்கப்பட்ட பத்திரிகைகள், காஸ்ப்ந்து பந்தயங்கள், ஸ்வீஸ்டேக் தூதாட்டம், பண சுழற்சிமுறை சம்பந்தப்பட்ட திட்டங்கள், பரிசுத் தொகை / விருதுகள் பெறுதல் போன்றவற்றுக்குப் பணம் அனுப்புதல்.
 - வெளிநாடுகளில் உள்ள இந்திய நிறுவனங்களின் கூட்டு நிறுவனங்கள் / முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனங்களில் பங்கு முதலீட்டிற்காகச் செய்யப்பட்ட ஏற்றுமதிக்குக்கான கமிஷன் பேமெண்ட்
 - டிவிடென்ட் சமநிலையாக்கல் பொருதுகின்ற தேவையுள்ள எந்தவொரு நிறுவனத்தாலும் செய்யப்பட்ட டிவிடெண்டுகளை அனுப்புதல்
 - ருபி ஸ்டேட்டி கிரெடிட் ரூட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் கமிஷன் செலுத்துதல், இதில் தேநீர் மற்றும் புகையிலையின் இன்வாய்ஸ் மதிப்பில் 10% வரையிலான கமிஷனுக்கு விதிவிலக்கு.
 - தொலைபேசிகளின் 'திரும்ப-அழைத்தல் சேவைகள்' தொடர்பான பேமெண்ட்கள்
 - குடியிருப்பாளர்-அல்லாத சிறப்பு ரூபாய் கணக்குத் திட்டத்தில் உள்ள நிதிகளுக்கான வட்டி வருவாயை அனுப்புதல்
 - நேபாளம் மற்றும்/அல்லது பூடானுக்கு பயணம் மேற்கொள்ளுதல்
 - நேபாளம் மற்றும் பூடானில் வசிப்பவருடன் பரிவர்த்தனை மேற்கொள்ளுதல்
- கோரிக்கை சமர்ப்பித்தகல் என்பது அவசியம் பரிவர்த்தனையை செயலாக்குவதைக் குறிக்க வேண்டியதில்லை என்பதை நான்/ நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நெறிமுறை மற்றும் உள்ளக வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பரிவர்த்தனையை நிராகரிக்க எச்.டி.எஃப்.சி வங்கிக்கு முழு உரிமை உள்ளது
- எனது/எங்களது கணக்கின் செயல்படுத்தலின்போது பற்றாக்குறையான/ கிரியர் ஆகாத இருப்பின் காரணமாக வங்கிச் செயலாக்கத்திற்கான கோரிக்கையை சமர்ப்பித்த பின்னர் எனது/எங்களது கணக்கில் பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்படாமல் / டெபிட் செய்யப்பட முடியாமல் போகும் சூழ்நிலையில் வங்கி இந்தப் பரிவர்த்தனையை செயலாக்க முடியாமல் போவதற்கான பொறுப்பு எச்.டி.எஃப்.சி வங்கிக்குக் கிடையாது என்பதை நான்/நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இது சம்பந்தமாக, ஃபார்க்ஸ் நடவடிக்கை பிந்திரும்பல் காரணமாக ஏற்பட்டுள்ள எந்தவொரு பரிமாற்றல் இழப்பையும் எனது/எங்களது எச்.டி.எஃப்.சி கணக்கில் வசூலித்துக்கொள்ளலாம்.
- வங்கியிடம் செயலாக்குதலுக்கான கோரிக்கையை சமர்ப்பித்த பின்னர், பரிவர்த்தனையானது ரத்துசெய்யப்பட்டு அல்லது திரும்பப் பெறப்படுகின்ற சூழ்நிலையில், அது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள எந்தவொரு பரிமாற்றல் இழப்புகளையும் எனது/எங்களது எச்.டி.எஃப்.சி கணக்கில் வசூலித்துக்கொள்ளலாம் என்பதை நான்/நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
- மேலும், நிதிகள் என்னால்/எங்களால் அனுப்பப்பட்ட பின்னர் எச்.டி.எஃப்.சி வங்கியால் தொடர்புடைய மற்றும்/அல்லது பயனாளி வங்கிகளுக்கு மாற்றப்படுகையில் அத்தகைய நிதிகள் வழங்கப்படுதலில் ஏற்படும் எந்தவொரு தாமதங்களுக்கும் எச்.டி.எஃப்.சி வங்கி பொறுப்பாகாது என்பதை நான்/நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், இதில் அத்தகைய நிதிகளை தொடர்புடைய மற்றும்/அல்லது பயனாளி வங்கிகள் நிறுத்தி வைப்பதும் அடங்கும்.
- நிதிகள் என்னால்/எங்களால் அனுப்பப்பட்டதும் எச்.டி.எஃப்.சி வங்கியால் மாற்றித்தரப்படும்போது, ஒவ்வொரு வங்கிக்கும் மாறுகின்ற, தொடர்புடைய மற்றும்/அல்லது பயனாளி வங்கிகளால் இடைநிலை சேவைக் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்பதை நான்/நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
- என்னால் தவறான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் பரிவர்த்தனையானது பயனாளி வங்கியால் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், பயனாளி வங்கியால் விதிக்கப்படும் சேவைக் கட்டணங்கள் அல்லது இது தொடர்பில் ஏற்படுகின்ற பரிமாற்றல் இழப்புகளை எனது எச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கில் வசூலித்துக்கொள்ளலாம் என்பதை நான்/நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
- மேலும், இணை கையொப்பமிடுநர் நிறுமம்/நிறுவனம் சார்பாக இந்த விண்ணப்பத்தை, உறுதிமொழி மற்றும் உறுதியேற்பை வழங்க அனுமதியுள்ளவரே என்பதையும் நான்/நாங்கள் உறுதியளிக்கிறோம்.
- ஃபார்க்ஸ்பின்ஸ் கார்டுகள் வசதி மற்றும்/அல்லது அனுமதிக்கப்பட்ட பண வசதி எனக்குத் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு நாளும் உறுதிமொழி என்னால் திரும்ப வழங்கப்படுவதாகக் கருதப்படுகின்ற இந்த விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிடுகின்றதாக்கல் செய்கின்ற நாளில் நான்/நாங்கள் பின்வருவனவற்றுக்கு உறுதியேற்கிறோம்:
 - எந்தவொரு நீதிமன்றம், நீத்துறை அல்லது நீதிமுறை சார்புடைய அதிகாரி அல்லது எந்தவொரு அரசாங்க அல்லது நிர்வாக முகமை/அதிகாரியிடமும் எனக்கு எதிராக நிர்வாகரீதியான, குடிமை மற்றும்/அல்லது குற்ற வழக்கு/வழக்காடல்/விசாரணை எதுவும் நிறுவனவியல் இல்லை;
 - இத்தகைய தொடர்பில், எந்தக் குற்றத்திலும் நான் குற்றம் சாட்டப்படவில்லை/குற்றவாளியாக தீர்மானிக்கப்படவில்லை/தண்டனை பெறவில்லை மற்றும்/அல்லது எனக்கு எதிராக குற்றம் அல்லது எந்தக் குற்றச்சாட்டுகளும் சாட்டப்படவில்லை.

முன்னதாக உண்மை அல்லது மெய்யானவை என்பதைப் பொறுத்தவரையில் ஏதேனும் தவறான வழிகாட்டல் எனும் சூழலில் வங்கிக்கு பின்வரும் உரிமையுள்ளது என்பதை நான் புரிந்துகொண்டேன்:

- ஃபார்க்ஸ்பின்ஸ் கார்டுகள் வசதி மற்றும்/அல்லது அனுமதிக்கப்பட்ட பண வசதியை உடனடியாக இடைநிறுத்துதல்/தடுத்தல்
- எந்தவொரு நீதிமன்றம், நடுவர் மன்றம், அரசாங்க மற்றும்/அல்லது இந்திய நிர்வாக அதிகாரியிடம் எனக்கு எதிராக நிர்வாகரீதியான, குடிமை மற்றும்/அல்லது குற்றவியல் வழக்காடல்/வழக்கை தொடங்குதல் அல்லது தாக்கல் செய்தல் மற்றும் அத்தகைய விஷயத்தை இந்திய ரிசர்வ் வங்கி மற்றும்/அல்லது வங்கியானது தனது முழு விவேகத்தின்படி பொருத்தும் என்று கருதினால் வேறு எந்த அரசாங்க அதிகாரி/முகமையிடமும் புகாரளிக்கலாம்.

ஃபார்க்ஸ் கார்டு வாங்குதல் குறித்த பொதுவான உறுதிமொழி:

- நான் இதன்மூலம் எச்.டி.எஃப்.சி வங்கி ஃபார்க்ஸ் கார்டிற்கு விண்ணப்பிக்கிறேன் என்பதுடன் இந்த விண்ணப்பத்தில் அடங்கியுள்ள தகவல்கள் உண்மையானவை மற்றும் சரியானவை என உறுதியளிக்கிறேன், அவ்வகையில் நான் சர்வதேச அளவில் செல்லத்தக்க கார்டிற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெறுகிறேன். இந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், எச்.டி.எஃப்.சி வங்கி ஃபார்க்ஸ் கார்டை நிர்வகிக்கின்ற, அவ்வப்போது நடைமுறைக்கு வரக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பாட்டிருப்பேன் என்பதுடன் இந்த கார்டை பயன்படுத்துவதால் அந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகக் கருதலாம். உறுப்பினர் நிலை தேவையை உறுதிப்படுத்த அல்லது எந்தவொரு கணக்கையில் நல்ல நிலையில் வைத்திருப்பதற்காகத் தேவைப்படக்கூடிய எந்தவொரு தகவல்களையும் பெறுவதற்கோ வழங்குவதற்கோ எனது அலுவலகம்/ குடியிருப்பிடத்தில் அல்லது என்னை, எனது பணி வழங்குநரையங்கியர்/ கிரெடிட் பீரோ/ ஆர்.பி.ஐ அல்லது வேறு எந்த மூலத்தையும் தொடர்புகொள்ள எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் / அல்லது அதன் கூட்டாளர்களுக்கு எந்தத் தகவல்களையும் சரிபார்ப்பதற்கான ஒப்புதலை அளிக்கிறேன். அந்நியச் செலாவணியை வாங்குதல் மற்றும் பயன்படுத்துதலுக்காக அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் சட்டங்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை நான் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறேன். எச்.டி.எஃப்.சி வங்கி ஃபார்க்ஸ் கார்டை நான் பயன்படுத்துவது இந்திய ரிசர்வ் வங்கியின் செலாவணிக் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்பாக, அவ்வப்போது அமலுக்கு வரும் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் வரம்பிற்குட்படாத வகையில் அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம், 1999 இன் பொருந்தக்கூடிய சட்டங்களின்படி இருக்கும் என நான் உறுதியேற்கிறேன். எனது தரப்பில் இவ்வாறு செய்யத் தவறுகின்ற நிலையில் அல்லது என்னால் வழங்கப்பட்ட தகவல்கள் தவறானதாக அல்லது சரியற்றதாக இருக்கும்போது, எச்.டி.எஃப்.சி வங்கி ஃபார்க்ஸ் கார்டை வாங்குவது மற்றும் பயன்படுத்துவதை நிர்வகிக்கின்ற நடைமுறையில் உள்ளபடி உள்ளூர் சட்டங்கள் மற்றும் / அல்லது நெறிமுறைகளின் கீழ் எந்தவொரு / அனைத்து அபராதங்கள் மற்றும் / அல்லது நடவடிக்கைக்கும் முற்றிலும் நானே பொறுப்பாவேன் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
- எனக்கு வழங்கப்பட்ட எச்.டி.எஃப்.சி வங்கி ஃபார்க்ஸ் கார்டை கார்டை ரீலோடு செய்வதற்காக எந்தவொரு நபராலும் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் எச்.டி.எஃப்.சி வங்கி செயல்படும் என்பதை நான் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறேன். எனது பணி வழங்குநரின் கோரிக்கையின் பேரில் எச்.டி.எஃப்.சி வங்கி ஃபார்க்ஸ் கார்டு எனக்கு வழங்கப்படால், ரீலோடு, ரத்துசெய்தல் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஃபார்க்ஸ் கார்டின் ரீ:பண்டிற்காக எனது பணி வழங்குநரால் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பேரில் எச்.டி.எஃப்.சி வங்கி செயல்பட நான் இதன்மூலம் அனுமதி அளிக்கிறேன்.
- எஃப்.ஏ.டி.சி.ஏ/வெளிநாட்டு வரிச் சட்டங்களின் கீழ் வரும் விவரங்கள்: ஒவ்வொரு தனிநபரின் வரி குடியிருப்பு நிலை குறித்த தகவல்களைச் சேகரிக்க வேண்டியது வரி நெறிமுறைகளுக்குத் தேவைப்படுகிறது. சில சூழ்நிலைகளில் (வங்கியானது சரியான சுய-சான்றிப்பை உங்கனிடமிருந்து பெற்றிருக்கவில்லை என்றால் உட்பட) சம்பந்தப்பட்ட வரி அதிகாரிகளுடன் உங்கள் கணக்குக் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள நாங்கள் கட்டமைப்பட்டிருக்கலாம். உங்களுடைய வரி குடியிருப்புநிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்களது வரி ஆலோசகரை தொடர்புகொள்ளவும். வங்கிக்கு வழங்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் மாற்றம் இருந்திருக்குமானால், எங்களிடம் 30 நாட்களுக்குள் உரிய முறையில் அறிவுறுத்துவதை உறுதிப்படுத்தவும்.
- ஃபொ வழிகாட்டுதல்களின்படி எனது பயணம் நிறைவடைந்ததில் இருந்து 180 நாட்களுக்குள் கார்டில் \$ 2,000க்கும் அதிகமான (அல்லது சமமான) மதிப்புடைய எந்தவொரு பயன்படுத்துப்படாத இருப்புகளையும் ஒப்புகளை என் புரிந்துகொண்டு பொறுப்பேற்கிறேன்.
- ஃபார்க்ஸ்பின்ஸ் கார்டு அதிகப்படியாக-பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள் ஏற்படுவதால் கார்டு உரிமையாளர் சார்பாக வங்கி அதற்குச் செலுத்தக் காரணமாகும் என்பதுடன் கார்டானது எதிர்மறை இருப்புநிலைக்குச் செல்லலாம் என்பதை நான் புரிந்துகொண்டேன். வங்கியானது என்னால் பயன்படுத்திக்கொள்ளப்பட்ட பொருட்கள்/ சேவைகளுக்காக இந்தத் தொகையை செலுத்துகிறது என்பதால் இந்த எதிர்மறை கார்டு இருப்பை வங்கியிடம் நல்ல முறையில் திருப்பித் தருவதை புரிந்துகொண்டு அதற்கான பொறுப்பை ஏற்கிறேன். எனது கணக்கில் அல்லது இந்த வங்கியில் வைத்திருக்கும் வேறு ஏதேனும் பிரீபெய்டு ஃபார்க்ஸ் கார்டில் முன்கூட்டி அறிவிப்பு எதுவுமில்லாமல் டெபிட் செய்யுதல் மூலம் எதிர்மறை கார்டு இருப்பை நெறிப்படுத்துவதற்கான உரிமை இந்த வங்கிக்கு உள்ளது என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
- தவறான கார்டு எண்ணை வங்கியிடம் தெரிவிப்பதன் மூலம் தவறான கார்டு எண் ரீலோடு செய்யப்படும் அபாயங்கள் எனக்கு உள்ளன என்பதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன். இதற்காக வங்கி பொறுப்பேற்க முடியாது என்பதற்கு புரிந்துகொண்டுள்ளேன். கட்டணங்கள் திருப்பித் தரத்தக்கவை-அல்ல என்பதை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறேன்.
- என்னால் அல்லது என் சார்பாகச் செய்யப்பட்ட உள்ள எச்.டி.எஃப்.சி வங்கியால் செய்யப்பட்டவை என கருதப்படுகின்ற இத்தகைய கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க எச்.டி.எஃப்.சி வங்கிக்கு நான் அனுமதி அளிக்கிறேன். இத்தகைய கோரிக்கைகள் எதையும் எச்.டி.எஃப்.சி வங்கி ஃபார்க்ஸ் கார்டிற்காக என்னால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட்டுள்ளவை எனக் கருதப்படுவதற்கு எச்.டி.எஃப்.சி வங்கிக்கு அதிகாரமுள்ளது.
- ஏ.டி.எம்கள் / இ.டி.சி டெர்மினல்கள் ஆகியவை இயந்திரங்கள் என்பதுடன் செயல்பாட்டின்போது பிழைகள் ஏற்படக்கூடும் என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன். எந்தவொரு இத்தகைய இயந்திரம் / இயந்திரரீதியான பிழைகள் / செயலிழப்புகளுக்கு வங்கிக்கு ஈடுசெய்ய நான் ஒப்புக்கொள்கிறேன்.
- எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட் ("வங்கி") வழங்கும் விழிப்பூட்டல் வசதியானது என்னுடைய கார்டு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மற்றும் பரிவர்த்தனைகள் வகையில் எனது பதிவுசெய்த மொனிடர் போன் மற்றும் மின்னஞ்சல் முகவரி வழியாக குறுஞ்செய்தி சேவை ("எஸ்.எம்.எஸ்") மூலம் தனிப்பயனாக்கப்பட்ட விழிப்பூட்டல் செய்திகளை நான் பெறுவதற்கு உதவும் என்பதைப் புரிந்துகொண்டுள்ளேன்.
- இந்த வங்கியால் வழங்கப்படும் விழிப்பூட்டல் சேவை தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான் படித்துப் பார்த்து புரிந்துகொண்டேன். இந்த விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், நடைமுறையில் இருக்கின்ற மற்றும் வங்கியால் திருத்தப்படக்கூடிய மேற்படி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவேன் என்பதுடன் இந்த விழிப்பூட்டல் வசதியை பயன்படுத்துவது அந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும். நான் முத்திரையிடப்பட்ட ஃபார்க்ஸ் கார்டு கிடைக்கபெற்றதற்கு ஒப்புக்கொள்கிறேன்.

- இந்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விவரங்கள் சரியானவை என்று நான் சான்றளிக்கிறேன் என்பதுடன் இந்த விழிப்பூட்டல் வசதியின்படி அத்தகைய தகவல்களைப் பெறுவதற்கான எனது ஒப்புதலையும் அளிக்கிறேன். இந்தப் பதிவுசெய்தல் படிவத்தில் தரப்பட்டுள்ள மேற்படி விவரங்கள் மற்றும் தகவல்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், வங்கிக்கு ஏற்புடைய வகையில் அதனை உடனடியாக வங்கிக்குத் தெரியப்படுத்துவேன். இந்த வசதியை வழங்குவதற்காகத் தேவைப்படும் மற்றும் அவசியமான எந்தவொரு மேலதிக தகவல்களும் அவ்வப்போது வங்கியால் வழங்கப்படுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். விழிப்பூட்டல் வசதி தொடர்பான அனைத்து சேவைக் கட்டணங்களையும் வங்கி அவ்வப்போது பெற்றுக்கொள்ளவும் நான் அனுமதியளிக்கிறேன்.
- எச்.டி.எஃப்.சி வங்கி ஃபாரெக்ஸ் கார்டுகளின் பயன்பாடு கண்டிப்பாக செலாவணி கட்டுப்பாட்டு விதிமுறைகள், நாட்டின் சட்டம் அல்லது அவ்வப்போது பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு இணங்க இருக்கும் என்பதை நான் / நாங்கள் புரிந்துகொள்கிறோம், அந்நிய செலாவணி வர்த்தகம், லாட்டரி, பந்தயம், சூதாட்டம், டேட்டிங் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அட்டை பயன்படுத்தப்படாது, இது என்னைஎங்களைப் பழுப்பித்துக் கொள்வது மற்றும் அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999 அல்லது அதன் சட்டரீதியான மாற்றங்கள் அல்லது அதன் மறு மேம்பாடு ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க நான் / நாங்கள் பொறுப்பாவோம்.
- கார்டு உரிமையாளர் எந்தவொரு மூன்றாம் தரப்பினரிடமும் கார்டு விவரங்கள் / பின் எண்ணை வெளிப்படுத்தியதன் விளைவாக மற்றும்/ அல்லது பின்கள் / சி.வி.வி/ஓ.டி.பி போன்றவற்றைப் பெற்ற ஒரு நபரால் ஃபாரக்ஸ் கார்டை தவறாகப் பயன்படுத்தியதன் விளைவாக கார்டு உரிமையாளருக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அதற்கு எச்.டி.எஃப்.சி வங்கி எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
- எனது ஃபாரக்ஸ் கார்டு தொடர்பான எந்தவொரு தகவல்களையும் எச்.டி.எஃப்.சி வங்கியின் எந்தவொரு பெற்றோர் / துணை நிறுவனம், இணை மற்றும் கூட்டாளர் நிறுவனம், வங்கியால் நியமிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர் அல்லது இணைநிலை பிராண்டிங் கூட்டாளர்களுக்கு கார்டு உரிமையாளர்களை விளம்பரம் அல்லது கார்டினால் பயன்பெறும் திட்டத்தில் சேர்ப்பது, முழுமையான சலுகைகள் அல்லது மீட்புச் செயலாக்கத்தை நிர்வகிப்பது, வாடிக்கையாளர் கேள்விகள் / குறைகள் போன்றவற்றைக் கையாளுதலுக்கு போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகச் சேர்ப்பதற்கு நான் வங்கிக்கு அனுமதி அளிக்கிறேன்.

X

தேதி: _____

கார்டு உரிமையாளர் கையொப்பம்

இடம்: _____

பெயர்: _____

பேமெண்ட் முறை (கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்று அனுமதிக்கப்படுகிறது)

☐

எச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கு எண்ணில் நேரடியாக டெபிட் செய்வது _____ அல்லது

எச்.டி.எஃப்.சி வங்கி காசோலை எண் _____

☐

மற்ற வங்கி காசோலை எண் # _____

(கார்டு செயல்படுத்துதல் என்பது கிளியரிங்கிற்குப் பிந்தைய நிதிகள் இருப்பதைப் பொறுத்தது)

வரையப்பட்டது (வங்கியின் பெயர்): _____

கிளையின் பெயர்: _____

தொகை (எண்களிலும் எழுத்துகளிலும்): _____

எனக்கு வழங்கப்பட்ட எந்தவொரு ஃபாரக்ஸ் கார்டையும் மூடிவிட்டு இருப்புத்தொகையை (எதுவாகினும்) இந்த ஃபாரக்ஸ் கார்டு விண்ணப்பப் படிவத்திற்கு வழங்கப்பட்ட புதிய ஃபாரக்ஸ் கார்டிற்கு மாற்ற வங்கிக்கு அனுமதி அளிக்கிறேன். பழைய கார்டிலிருந்து புதிய கார்டிற்கு இருப்பு மாற்றப்படும்போது விதிக்கப்படவிருக்கும் மாற்றதல் கட்டணம், பொருந்தக்கூடிய செலாவணி விகிதம் (பொருந்தும் என்றால்) மற்றும் வரிகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

கார்டு உரிமையாளருடனான உறவுநிலை: ☐ சுயமாக ☐ குடும்ப உறுப்பினர் (கார்டு உரிமையாளரின் அனுமதிக் கடிதத்தைச் சேர்க்கவும் (மூன்றாம் தரப்பு என்றால்)

கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் ஒருவர் மற்றொருவருடன் உறவினராக இருந்தால் மட்டுமே ஒரு நபர் மற்றவரின் உறவினராகக் கருதப்படுவார்:

- (1) கணவன்

(2) மனைவி

–

(3) தந்தை (மாற்றாள்-தந்தை-உட்பட)

(4) தாய் (மாற்றாள்-தாய் உட்பட)

(5) மகன் (மாற்றாள்-மகன் உட்பட)

(6) மகன் (மாற்றாள்-மகள் உட்பட)

(7) சகோதரன் (மாற்றாள்-சகோதரன் உட்பட)

(8) சகோதரி (மாற்றாள்-சகோதரி உட்பட)

(9) மருமகன்

(10) மருமகன்

தற்போதிருந்துவரும் எச்.டி.எஃப்.சி வங்கி கணக்கை வைத்திருக்கும் குடும்ப உறுப்பினரின் (வாடிக்கையாளர் சார்பாக ஃபாரக்ஸ் அட்டைக்கு நியுதவி செய்பவர்) டெபிட் செய்யும் உரிமையுள்ளவர்:

நான்/ நாங்கள் கையொப்பமிட்ட காசோலை எண்_____ உடன் எனது/ எங்களது கணக்கு எண் _____ இல் நீங்கள் டெபிட் செய்துகொள்ளவும், மேலே விவரமாகக் குறிப்பிட்டுள்ளபடி, பொருந்தக்கூடிய சேவைக் கட்டணங்கள் மற்றும் வரிகளுடன் சேர்த்து ஃபாரக்ஸ் கார்டு நிதியளித்தலை செயல்படுத்துவதற்கு அனுமதியளிக்கிறேன்.

கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பம் / குடும்ப உறுப்பினர்:

கணக்கு வைத்திருப்பவரின் பெயர் / குடும்ப உறுப்பினர்:

வங்கியின் பயன்பாட்டிற்காக

தடைசெய்யப்பட்ட பட்டியலுக்கு எதிராக வாங்குநருக்காக போலி-நீக்கல் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பணம் அனுப்புதலானது தகுதியில்லாத நபர்களுக்குச் செய்யப்படவில்லை/பெறப்படவில்லை என இதன்மூலம் சான்றளிக்கப்படுகிறது என்பதுடன் இந்தத் திட்டத்தின் கீழ் அவ்வப்போது ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை அனுசரித்துள்ளது என சான்றளிக்கப்படுகிறது.

கிளையின் பெயர்_____

கிளையின் குறியீடு_____

வழங்கிய தேதி_____/_____/20_____

எல்.சி குறியீடு_____

x

எல்.ஜி குறியீடு_____

உள்ளிட்டாளரின் கையொப்பம்

வேலைவாய்ப்பு அடையாளச் சான்று _____



ஒப்புக்க

ஃபாரக்ஸ் கார்டு குறிப்பு எண்

--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--

 தேதி____/____/20____ கிளையின் குறியீடு _____

லோடு செய்யப்பட்ட பணங்களி

பணம்	எ.ஃபி.ஓய் மதிப்பு	செலாவணி விகிதம்	இந்திய ரூபாய் மதிப்பு
மொத்தம்			

*இறுதி மொத்த மதிப்பானது டி.சி.எஸ், ஜி.எஸ்.டி, பணம் மாற்றுவதல் கட்டணங்கள், வழங்கல் ஃபீஸ் மற்றும் வேறு ஏதேனும் பொருந்தக்கூடிய விகிதம் அல்லது கட்டணங்களுக்கு உட்பட்டது.

ஃபாரக்ஸ் அட்டையில் (இந்திய ரூபாயில்) லோடு செய்யப்பட்ட மொத்தத் தொகை _____

முத்திரையுடன் கிளை ஊழியரின் கையொப்பம்: _____

முக்கியக் குறிப்புகள் - ஃபாரக்ஸ் அட்டையில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை

- நீங்கள் கார்டை பெற்றுக்கொண்ட உடனே அனுமதியில்லாத உபயோகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அதன் கையொப்பப் பகுதியில் கையெழுத்திடவும்.
- விற்பனையாளர் கடைகளில் மட்டுமே கார்டை பயன்படுத்தவும் மற்றும் விற்பனையாளர் கடைகளில் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்கின்ற ஒவ்வொரு முறையும் விற்பனை ரசீதை வாங்கிக்கொள்வதை உறுதிப்படுத்தவும்.
- உங்களது கார்டிற்கான இணைய வங்கிச்சேவை வசதியை செயல்படுத்துவதற்கு, இந்த கார்டு தொகுப்புடன் வழங்கப்பட்ட ஜபின்-ஐப் பயன்படுத்தவும்.
- உங்களுடன் விற்பனையாளர் அமைப்புகளில் ஏ.டி.எம் / இ.டி.சி டெர்மினலால் உருவாக்கப்பட்ட பரிவர்த்தனைகளின் பதிவை தக்கவைத்திருக்கவும்.
- பயன்படுத்திய பின்னர் இணைய வங்கிச்சேவை அடையாளச் சான்று சுயமாக-பூட்டிக்கொள்வதைத் தடுக்க உங்களுடைய இணைய வங்கிச்சேவை கணக்கிலிருந்து வெளியேறியுள்ளதை உறுதிப்படுத்தவும்.
- இந்த கார்டை ஹோட்டல் டெபாசிட்களுக்குச் செலுத்துதல், கார் வாடகை டெபாசிட் போன்ற தற்காலிகக் கட்டணங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது.
- நீங்கள் உங்களுடைய கார்டை தொலைத்துவிட்டால், ஃபோன் வங்கிச்சேவையை உடனடியாக அழைப்பது அல்லது பிரிபெய்டு கார்டு இணைய வங்கிச்சேவை மையம் வழியாக உங்கள் கார்டை தடுப்பதன் மூலம் தொலைந்துபோனதை உடனடியாகத் தெரிவிக்கவும்.
- உங்களுடைய ஏ.டி.எம் தனிப்பட்ட அடையாளம் காணல் எண் (பின்) அல்லது உங்களுடைய இணைய வங்கிச்சேவை ஜபின்-ஐ யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம். ஒரு விற்பனையாளர் கடையில் ஒரே பரிவர்த்தனைக்காக ஒருமுறைக்கு மேல் இந்த கார்டை ஸ்வைப் செய்ய வேண்டாம்.
- கார்டை ஸ்வைப் செய்கையில் உங்களுடைய ரசீதுகளுக்கு அனுமதியளித்தல் அல்லது கணக்குத் தீர்த்தல் சமயத்தில் டி.சி.சி (டைனமிக் பண மாற்றம்) தேர்ந்தெடுத்திருக்கும் விற்பனையாளர் கடைகளில் உங்களுடைய கார்டை பயன்படுத்த வேண்டாம்.
- இந்த அட்டையை இந்தியா, நேபாளம் மற்றும் பூடானில் பேமெண்ட் செய்ய பயன்படுத்த முடியாது.
- எச்.டி.எஃப்.சி வங்கிக் கிளைகளில் இருக்கும் நியமிக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் தவிர வேறு யாரிடமும் கார்டை ஒப்படைக்க வேண்டாம், அதுவும்கூட காந்தப் பட்டையை குறுக்காகப் பல துண்டுகளாக் வெட்டிய பின்னர் மட்டுமே செய்ய வேண்டும்.
- இந்த கார்டை மெயில் ஆர்டர் அல்லது தொலைபேசி ஆர்டர் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம்.
- விற்பனையாளர்களால் செய்யப்படும் முகவரி சரிபார்ப்பு (ஏ.வி.எஸ்) வசதியை இந்த கார்டு ஆதரிக்காது என்பதுடன் ஏ.வி.எஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள விற்பனையாளர் கடைகளில் ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம்.

